6. தே.மு.தி.க. உறுப்பினர்கள் அவையில் நடந்துகொண்ட விதம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இன்றையதினம் மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் பதிலுரை வழங்குகையில், தே.மு.தி.க. உறுப்பினர்கள் எழுந்து கூச்சலிட்டபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேச இரண்டு முறை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. மீண்டும், மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குக் கட்டுப்படாமல் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.

அமைச்சர் பதிலுரைக்குப் பின்னர் வாய்ப்புத் தருகிறேன் என நான் பல முறை கேட்டுக்கொண்டும், வேண்டுமென்றே, குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளிவரக்கூடாது என்று நினைத்து, தாங்கள் குழப்பம் விளைவித்தால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு பத்திரிகைகளில் வெளிவராது என திட்டமிட்டுக் குழப்பம் விளைவிக்க முயன்றார்கள். எனவே, வெளியில் மலிவான விளம்பரம் தேடவே அவர்கள் வெளிநடப்புச் செய்துள்ளார்கள் எனக் கருத வேண்டியுள்ளது.

ஜனநாயக முறைப்படி, விதிகளின்படி அவர்களுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்று தெரிவித்த பின்னரும், தே.மு.தி.க. உறுப்பினர்கள் வேண்டுமென்றே வெளிநடப்புச் செய்துள்ளனர் என்பதனை பத்திரிகையாளர்களுக்கும், அவை உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவையில் இருந்து தங்களது கருத்தினைப் பதிய வைத்து ஜனநாயக முறையில் விவாதத்தில் பங்கு கொள்ளாது, இவ்வாறு வெளிநடப்புச் செய்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. (மேசையைத் தட்டும் ஒலி)